

Star Health and Allied Insurance Co. Ltd.

Date: August 31, 2024 Place: Chennai

Ref: SHAI/B & S/SE/99/2024-25

To, The Manager Listing Department BSE Limited Phiroze Jeejeebhoy Tower Dalal Street Mumbai – 400001 Maharashtra, India Scrip Code: 543412 To, The Manager Listing Department National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, Plot C/1, G Block, Bandra-Kurla Complex Mumbai – 400051. Maharashtra, India **Symbol: STARHEALTH**

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement – 19th Annual General Meeting (AGM) Notice of Star Health and Allied Insurance Company Limited

Pursuant to Regulation 30 read with Para A of Part A of Schedule III of the Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the newspaper advertisement for the 19th AGM Notice of Star Health and Allied Insurance Company Limited published on August 31, 2024 in Business Standard (English Edition) newspaper and in Dinamani (Tamil Edition) newspaper.

A copy of the said disclosure is also being made available on the Company's website at <u>www.starhealth.in</u>

Kindly take the same on record.

For Star Health and Allied Insurance Company Limited

Jayashree Sethuraman Company Secretary & Compliance Officer

Manufacturing to chart growth path, says Goyal

EACH OTHER"

IYUSH GOYA ommerce and dustry Minister

YASH KUMAR SINGHAI New Delhi, 30 Augus

ommerce and Industry Minister Piyush Goyal said on Friday that manufacturing would determine the direction of India's growth trajectory, adding that India could achieve far more through it re through it. Speaking at the Ficci: CEO Roundtable

Speaking at the Ficci: CEO Kountratore Viksit Bharat — India Manufacturing Leaders' Forum, Goyal said that manufac-turing had been pivotal to India's devel-opment, growing at a similar rate to the country's gross domestic product (GDP) —7-8 per cent. He underscored that man-tifecturine will be key to pralising the country's gross domestic product (GDP) -78 per cent. He underscored that man-ufacturing will be key to realising the vision of a Vitsi Bharat (Developed India) by 2047. Goyal noted that while India's GDP is accelerating, manufacturing sector growth remains relatively stagnant, accounting for 15-fo per cent of the GDP -a figure that has held steady for the past two decades. "This means that despite faster GDP growth, manufacturing remains at the same level," he said. On the one hand, maintaining this level is positive, but Goyal stressed that for a nation of 1.4 billion people, with a burgeon-ing population of skilled graduates." India can do much more". He urged domestic companies to support one and shield firms from future disruptions like the pandemic. "An India company to visites a resilient arother Indian company creates a resilient

and initial company between the selicity of the and secure businesses from disruptions. We've seen two wars, the Red Sea crisis, monkeypox, and now the threat of another pandemic



— we have enough to be worried about globally," Goyal remarked while address-ing industry leaders virtually. On Wednesday, the Union Cabinet approved the creation of 12 industrial smart cities across 10 states and six major

approved the ecresion of 12 industrial smart cities across to states and six major industrial corridors, with a total invest-ment of 728,602 crore. These cities aim to address the lack of physical and social infrastructure around industrial units and bolster India's manufacturing capabilities. Goyal noted that some of the main challenges faced by companies in India revolve around land and infrastructure shortages. He argued that these issues could be alleviated by the development of industrial smart cities, which will feature /phug-and-pigv and walk-to-work infras-tructure. He added that four industrial parks are currently under development: Dholera (Gujarat), Vikram Udyogpuri (Madhya Pradesh), Shendra Bidkin

(Maharashtra), and Greater Noida (Uttar Pradesh). These projects have already attracted committed investments of **1.72** trillion and involve the sale of 3,500 acres of developed land. "The goal is balanced regional development across the country.

regional development across the country. The estimated potential is about 1 million jobs and \$20 billion in investment, which seems conservative when you consider the current implementation of the four indus-trial parks, 'Goyal observed. He further expressed confidence that the newly announced 12 industrial citles would unlock even greater opportunities for manufacturing and unged industrialists to plan their investments in these parks. "We are also focused on integrating India into global value chains and facili-

India into global value chains and facili-tating the establishment of global capabil-ity centres (GCCs)," he said. With inputs from PTI

Whitelisting deadline extended

of the undated status on action

taken within 15 days and sub-mit a compliance report within 30 days.

September 1. An URL is essentially the link for a website, or the address of a unique resource on the internet while an APK is an executable file that contains all the data needed to install and run an

ALL IN A DAY

Spam norms to be effective from Oct 1; telcos asked to submit update in 15 days

Android app. At a meeting of the Joint Committee of Regulators (JCOR)

convened by Trai

on Tuesday, the telecom regulator had stressed the need for a joint effort to tackle the problem of spam messages and calls, and said "the time-line fixed by Trait

SURHAYAN CHAKRABORTY Delhi, 30 August

The Telecom Regulatory The latest move comes after Trai had doubled down Authority of India (Trai) on Friday extended the deadline Indust extended the deadmatch to implement the mandatory whitelisting, or registration of internet links, Android appli-cation packages (APKs), and call back numbers sent through text messages, by a month till October 1. after Har had conducted down on its September I deadline for the same. Earlier this week, it had told the Reserve Bank of India (RBI) various sector reg-ulators, and government agencies to implement the mandatory whitelisting by September I.

month till October L Whitelisting is a cybersecu-rity strategy under which only pre-approved or trusted users, entities, or actions are allowed to operate on a system or network. The telecom regulator has directed operators to inform it

Joint committee on Waqf Bill hears views of **Muslim bodies**

The joint committee of Parliament met for the second time on Friday to hear the views of Muslim bodies on the contentious Waqf Bill which seeks to reform the egistration process for Waof properties through a centralised portal. The panel headed by BJP's Jagdambika Pal was set hear the views of Pai was set near the views or stakeholders, including the All India Sunni Jamiyatul Ulama, Mumbai, and Delhi-based Indian Muslims for Civil Rights. The Bill is the first major initiative of the BIP-led NDA

government aimed at reforming the registration

reforming the registration process for Waqf properties. Establishing a Central Waqf Council alongside state Waqf Boards with representation to Muslim women and non-Muslim representatives are also among the proposed reforms, A contentious provision of the Bill is the proposal to designate the district collector as the primary authority in determining whether a property is classified as Waqf or government land. **PTI**

Himanta Biswa Sarma. Sarma alleged that Champai was kept under surveillance by his own government for six months. **P** 'What I did was to protect Manipur, why should I resign?'

Rejecting any suggestion of stepping down from his post, Manipur Chief Minister N Biren Singh (pictured) has claimed that people are with him in his efforts or "protect" the state so there is no question of him resigning. "Why should I resign? Have Istolen anything? It here a scanda avaint me? Is there a scandal against me? Have I worked against me? Having Worked against the nation or state?" Singh asked in an interview to *PTI Videos* on Thursday. He made a strong



Era of uninterrupted dialogue

with Pakistan is over: Jaishankar

Ex-Jharkhand CM Champai Soren joins BJP Tytler, says court

A Delhi court on Friday ordered framing of charges for murder and other offences against Congress leader Jagdish Tytler in a case related to alleged murder of three people in the north Delhi's Pul Bangash area during the 1984 anti–Sikh riots. Special CBI judge Rakesh Siyal said there was sufficient evidence against him to put him on trial. "Sufficient ground is there to proceed against the accused person," the judge said. PTI PTI

ECONOMY & PUBLIC AFFAIRS 7

talbros TALBROS AUTOMOTIVE COMPONENTS LIMITED CIN : L2 Regd. Office: 14/1, Delhi M 0129-2251482. F-mail: seen

NOTICE OF 67TH ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE NOTCES interey your hasth et 3⁻⁷ Annual General Nedmig (AGM) of the members of the Company will be held at 12:00 Noon (187) on Wednesday, 25⁻ September, 2024 (1974) (1984) (1994) (1994) (1994) (1994) (1994) (1994) (1994) (1974) (1994) (1994) (1994) (1994) (1994) (1994) (1994) made thereunder and SEBI (Listing Obligations and Disdosure Requirements) Regulators, 2017 earl with Circular Sub of the Ministry (NAC Ortoulars) and Securities and Exchange Carl of India (1984), 10 testistic Regulators, 2017 earl with Circulars and Exchange (1994) (1994

anacao, Haryana -121003. terms of NCA Circulars and SEBI Circulars, the Notice of 67" AGM and the Annua port of the Financi Year 2023-24 here been sent only through electronic mode of tridy. 30" August, 2024. Io members whose email addresses are registered with the nonary Depository Participant(s) (DPs)/Registrar and Share Transfer Agent (RTA) i.e. in Technologies Limited.

Company Depository Participantia (DP-)yrac user an accesser as a regarder with Net Min Endotrologies Limited The Notice of 67" AGM and Annual Report for the Francia Magent (TKN) a. Min Endotrologies and the extension of the Second Se

eromote e-voting facility will be disable threadfar. by person who acquires shares and becomes a member of the Company afte patch of the Notice of 2⁺/AM and a biolong shares as on the cutof date is ursday, 19⁺ September, 2024, may obtain the bajin ID and password by sending instal ackening/section or seems, an arrang/balanco.com mithers who have exercised thair right to vote through remote e-voting facility ma in the AGM, but after a lobe allowed to estitive vote again.

attend the AGM, but shall not be allowed to cast their volte again. The detailed instructions for remote a-verting and e-volting during the AGM have bee given in the notes to the Notice of 67 AGM. ament of registration of e-mail address: embers who have not registered their e-mail ids with the Company/Depositories as quested to register the same in respect of the shares held by them in electronic for the their Depository Participant and in respect of shares held in physical form by writin rejeave/sight refers hour or seema, ramped glabhoss.com.

Anner of Johing the AGM: Statility to join the AGM through VDCDAVM is available through NSDL e-voting port www.evoting.nsci.com. Members are are quested to refer the notes to Notoe I 7* AGM for dealed procedure forcigni during he.AGM. 1 caser of any question of the notes in Notoe I and the AGM via VDCDAVM, members may refer the Frequently Aska buschers (FAG) of Shareholders and a-voting user namal for Shareholders available the download section of www.evoting.nsdL.com or call on 022-4866 7000 or send avgest at quoting@mail.com or contact MLP. Palles Mhates, Senior Manager, NSDL, a seignated e-mail Dis evoting@mail.com

inquest at exotingausements designated e-mail to <u>evolong@nsdi.com</u>. Book Closurs A Payment of Dividend Pursuant to Section 91 of the Companies Act, 2013, the Register of members and Share Transfer Books of the Company shall remain closed from Thursday, 15° September, 2024 Urb and to Vednesday, 25° Septembor, 2024 (bit days inclusive) for the purpose of 07° AGM and to determine entitlement of final dividend on equity shares. If declared at the AGM. For Taibros Automotive Components Limited Sel-

JHS SVENDGAARD RETAIL VENTURES LIMITED JHS Corporate Identity Number: Regd. Office: Fifth Floor, Plot No 11 Gurugra Ph. No.: +91-8130 Website 26900434

NOTICE OF 17" ANNUAL GENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATIO DTECE DE 712" ANNUAL CENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATION to its interby typer hand pursanit to the provisions of the CompaniesAc.2013. Jang with nales made there under read with Circular dated April 8, 2020, April 13, 2020. May 5 30, January 13, 322 (Declinetive) effected to a Schafter State December 28, 2022 and aptember 25, 2023 and circular issued by Securities and Exchange Board of failding (SEB) 18 of Oxide U. 2023 (Calcellive) effected to a Schafter State December 28, 2022 and 18 of Oxide U. 2023 (Calcellive) effected to a Schafter State December 28, 2023 and 18 of Oxide U. 2023 (Calcellive) effected to a Schafter State December 28, 2023 and 18 of Oxide U. 2023 (Calcellive) effected to a Schafter State December 28, 2023 and 18 of Oxide U. 2023 (Calcellive) effected to a Schafter State December 28, 2023 and 18 of Oxide U. 2023 (Calcellive) effected to Calcellive) (Calcellive) (Calcellive) 19 of Calcellive) (Calcellive) effected to a Schafter State December 28, 2023 and 19 of Oxide U. 2023 (Calcellive) effected to Calcellive) (Calcellive) 19 of Calcellive) (Calcellive) (Calcellive) (Calcellive) (Calcellive) (Ca

mass the business set out in the AGM Notice. He Actions 47AM and Amanu Report for the financial year ended 31" March, 2024 has be that to Members by email on **30" August, 2524**, who have negistered their Email D with in mayor Uppository antioparticit). The Members can also access the Annual Report website of the Company <u>www.jbscatil.com</u> and on the website(s) of the stock exchang BSE Limited (BSE) and National Stock E-change of India (MSE) and website(s) of the stock exchange of <u>www.sheindia.com</u> respectively and on website of the Registra's Tamater Agent Of many Variant Assemme Limids <u>Times</u> functional the Company and t red in Notice of AGM or Annual Report shall be ava embers upon request to the Company, by iling at cs@jhsretail.com

Remote E-voting & E-voting at AGM he votes by the members at AGM ("e-vo pository Limited (NSDL) and the detailed pro International cassing the volues by the members at AAM (t=volumg) will be provided by Wistoma Securitie Deposition Times (NSC) and the detellar portune for the same relational securities Deposition of the Software and the Soft

and the AGM: ing as well

Here, who are holding shares in physical/electronic form and their e-mail addresses a ogsistered with the Company/their respective Depository Participanis, are requested set their e-mail addresses at the earliest by submitting form ISR-1 (available on th also forompany, <u>history lice on the set of the se</u>

Company has appointed Mr. Mohit Dahiya, (CP No. 23052) Partner of M/s Dahiya ociates, New Delhi as Scrutinizer to scrutinize the e-voting during the AGM and remo

voting, Shareholders ma case of any queries inc ction pertaining to e-tice of the AGM. In a in the Not totes' in the Notce of the AGM. In case of any queries including issues a lated to remote e-voling and voling and AGM, you may refer the Frequently Aske AGB) for Members who need assistance before or during the AGM and e anual for Members available on the website <u>www.evcing.nsdi.com</u> under the 'setter'. You can also contact NSDL on toll free number 1800-1020-960 and 15 1800 22 44 3 r Ms. Pallavi Mhatre, Senior Manager, NSDL, at design sdl.co. By Order of the Boan Sd

Kuldeep .

STAR HEALTH AND ALLIED INSURANCE COMPANY LTD Regd. Office: #1, New Tark Street, Valuvar Kottam High Read, egd. Office: #1, New Tank Street, Valluvar Nongambakkam fice: : No: 148, Acropolis, Dr.Radhakrish Chennal - 00000 Website: www.starheath in Ernal: inve CIN LE6010TM2005PLC5564# INVA Corp. Office: : No: 148, Acro

NOTICE OF THE 19TH ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the Nineteenth Annual General Meeting ("AGM") of the Members of Star Health and Allied Insurance Company Limited ("the Company") will be held on Monday, September 23, 2024 at 16.00 Hrs (15T) through Video Conferencing (VC)/Other Audio Visual Means ('OAVM') to transact the business, as set out in the Notice of the AGM.

Means ('OAVM') to transact the business, as set out in the Notice of the AGM. In compliance with the Ministry of Corporate Affairs ("MCA") General Circular No. 22/022 dated May 5, 2022 read with General Circular No. 02/2021 dated January 13, 2021, General Circular No. 20/2020 dated May 5, 2020, General Circular No. 102/2021 dated December 8, 2021, General Circular No. 21/2021 date December 14, 2021, General Circular No. 102/2022 dated December 8, 2021, General Circular No. 21/2021 dated December 14, 2021, General Circular No. 102/2022 dated December 28, 2022 and General Circular No. 09/2023 dated September 25, 2023 (MCA Circulars') and Securities and Exchange Board of India (SBB1) Circular No. SEB1/HO(CPC)(PDD)/CIR/P)/2021/6 dated May 13, 2022 red with SEB1 Circular No. SEB1/EXCLORED NO. SEB1/HO(FC)(PDD)/CIR/P)/2021/6 dated May 13, 2022 red with SEB1 Circular No. 582B1/O(FC)(PD)/CIR/P)/2020/79 dated May 12, 2020, SEB1/-10(CFD)/CIN/2/21/10 dated January 15, 2021 and Circular No. SEB1/HO(FC)(CFD)-PD-2/PIC/R)/2021/6 dated May 5 financial year 2022-34 (**Annual Report**) are bies gent only by electronic mode to those Members whose names and e-mail IDs are registered with the Company / Registrar & Tiansfer Agent (**RTA**) / National Securities Depository Limited (**NSDL**) / Central Depository Services Limited (**CDSL**) as at close of business hours on Friday, August 23, 2024.

Code of brankes note on Hosp, Neglex L2, DE-F.
The Annual Report is also available on the website of the Company at <u>www.starhealth.in</u>, website of NSDL at <u>www.exoting.nsdl.com</u>, CDSL at <u>www.exoting.nsdl.com</u>, and SE Limited at <u>www.starhealth.in</u>, www.starhealth.in, website of NSDL net work www.starhealth.in
In terms of above referred SEBI Circular dated May 13, 2022, the Members desirous of obtaining the hard copy of the Annual Report may send request from thrier registered e-mail address mentioning their name, DP ID and Client ID / folio number and PAN at <u>investors@starhealth.in</u>

The Company has engaged the services of the RTA, M/s. KFin Technologies Limited ('KFin') for p the VC/OAVM and e-voting facility to all its Members.

A person, whose name is recorded in the Register of Members at the close of business as on Friday, September 13, 2024 ('Cut-off Date'), only shall be entitled to avail the facility of remote e-voting.

The members are also informed that:

Place: Chennai Date: 31-08-2024

- The members are also informed that: 1. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only and their attendance shall be counted for the purpose of determining the quorum under section 103 of the Companies AC, 2013. The detailed instructions for joining the AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the evoting system during the AGM are provided in the Notice. Members who need assistance before or during the AGM regarding e-voting facility and/or VC/OAVM facility can send their request at <u>evoting@kfintech.com</u>
- A person, who acquires shares of the Company and becomes a member of the dispatch of notice and holding shares as on the Cut-off date, may obtain the login ID and password by sending a request to Kfin at <u>einward.ris@kfintech.com</u> for e-voting and receiving all communication electronically.
- Members have the option to cast their votes using the remote e-voting facility prior to the AGM. Once the vote is cast on the resolution, the Member will not be allowed to change it subsequently or cast the vote again. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting.
- The remote e-voling period will commence on Friday, September 20, 2024 at 09:00 Hrs (IST) and end on Sunday, September 22, 2024 at 17:00 Hrs (IST). During this period, Members of the Company, may cast their vote electronically. The Members will not be allowed to cast vote beyond the said date and time. The remote e-voling sails be disabled by Kinf for voling thereafter. The voling rights of the members shall be in proportion to their shares in the paid-up equity share capital of the Company as on the Cut-off date.
- 5. In case of any query and/or grievance, in respect of voting by electronic means, Members may refer to the help & Frequently Asked Questions (FAQs) and e-voting user manual available at the download section of <u>https://evoting.kimtech.com</u> (Kim Weshite) or write: at <u>evoting@kimtech.com</u> or <u>einward.ris@kimtech.com</u> or call KFin's Toll Free No. 1-800-309-4001 for any further clarifications.
- The Company has appointed Mr. Mirza Ismail Irshad Ahmed, Practicing Company Secretary, Chenna as the sorutinizer for conducting the e-volting process in a fair and transparent manner. The results will be declared by the Company on or before 17:00 Hrs (IST) on September 25, 2024 on its website <u>https://www.starehtlhin</u> and communicated to the Stock Exchanges, where the shares of the Company are listed.

This is being issued for the information and benefit of all the members of the Company and is in compliance with the applicable circulars of the MCA and SEBI.

By the order of the Board For Star Health and Allied Insurance Company Ltd

Jayashree Sethuraman Company Secretary

Ruki groups of ravouring Meiteis in the ethnic clashes that broke out in May last year. Singh cited his government's drive against drugs and identifying illegal immigrants as the underlying reasons for the violence. "I have saved the state from illegal micration illegal migration, illegal poppy cultivation. My job is to protect defence of his record despit

being panned by opposition parties for allegedly stoking violence and being accused by Manipur and people of Manipur. There is no question (of resigning)," he said. **PTI**

Two days after he quit the Jharkhand Mukti Morcha, former Jharkhand Chief minister (CM) Champai Soren joined the Bharatiya Janata Party on Friday. Soren, along with a large number of his supporters, crossed over to the saffron camp in the presence of

camp in the presence of Union Minister Shivraj Singh Chouhan and Assam CM

Kuki groups of favouring

Bhajan Lai Sharma mviecu industry to participate in the three-day 'Rising Rajasthan' Global Investment Summit, starting December 9. At a roadshow organised by the industry body CII, he signed have a "double conundrum", because it's a neighbour and a major power.

'84 riots: Frame charges against

industry body CII, he signed investment agreements worth &4.5 trillion, which are esti-mated to generate 678,000 jobs mostly in the rene-wable energy, education, and cement. The roadshow in Mumbai was the first in the country for promoting Rising Rajasthan' Global Investment Summit. **PI**

TN govt signs deal with Microchip, Nokia, PayPal

The Tamil Nadu government has inked pacts with leading companies including Nokia, PayPal, Vield Engineering Systems, Microchip, Infinx, and Appiled Materials for an investment commitment of 8000 crore and employ-ment of 4,100 people in Chennai, Combatore and Madurai, the government said on Priday.

Madurai, the government said on Friday. The six companies signed the Memoranda of Understanding in the pres-ence of Tamil Nadu Chief Minister M K Stalin and officials during the investors' meeting in San Francisco, an

official release said. The CM is currently on a tour to the US till September 14 to attract investments in Tamil Nadu. **PTI**

unknowingly click on links that act as phishing tools for data hackers. But it has also sparked concerns that consumers of banks, financial institution, and TRAI HAD TOLD OTHER SECTORAL **REGULATORS THAT** institutions, and JAY SPEAKS

ng span. *ential

users

and potentia frauds, given tha

Place: Faridabad Date : 30th August, 2024

The Art of War, poardroom edition

Business Standard Insight Out

To book your copy,

SMS reachbs to 57575 or email us at order@bsmail.in

👔 beindia 💟 beindia

Rajasthan CM inks pacts for

investment

worth ₹4.5 trn

Rajasthan Chief Minister Bhajan Lal Sharma invited

and said "the time-line fixed by Trai's THE PROBLEM OF a test directions THE PROBLEM OF needs to be SPAM MESSAGES enforced". The decision (mandatory whitelisting) is tional messages, especially billed to have a major impact

JOINT EFFORT WAS NEEDED TO TACKLE அளித்

அனுமதி குள்ள கு ள்ளது. அத்து ன் மாநில அரசின்

நிதியில் ஏற்கெனவ<u>ே</u>

Estt. Address

AH 129, AH BLOCK, 4th STREET, SHANTHI COLONY, ANNA NAGAR WEST, CHENNAI-40

NO.23, 2rd FLOOR BLESSING TOWER VENUGOPAL STREET MOGAPPAIR EAST CHENNAI-37

NO.2/3-A, BALAMURUGAN KOIL STREET, ANNA

INDUSTRIAL ESTATE, METTUKUPPAM, CHENNAI-95. NO.AJ-99, 1st FLOOR, 2ND STREET, 9TH MAIN ROAD, ANNA NAGAR, CHENNAI-40

NO.33/16, SANNADHI STREET, VILLIVAKKAM CHENNAI-49

No.160/R48, 56TH STREET, TVS COLONY, CHENNAI-101.

۲

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்

பது தில்லி, ஆக30: பாலியல் வன்கொ ருமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படும் சம்ப வன்களுக்கு எதிராக மத்திய அரசு சார் பில் கருமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ரிக்கிழமை மீண்டும் கடிதம்எழு இனார்.

_______தலையா யம்தா பாளர்ஜி வெள்ளிக்கிழமை மீன்டும் கடிதம் எழு தினார். ______ன்னலாமில் பேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரி மருத்துமைனையில் முது நிலை பெண் பயிழ்சி பருத்துவர். பாலி யல் வன்கொடுமை மருத்துவர். பாலி யல் வன்கோடுமை மருத்துவர். பாலி யல் வன்கோடுமை மருத்துவர்.

யல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்திலுள்ள நிதை யல், போற்த வங்கத்தில் பென்னை மும்பாப்பைத்து வருவதாக மேம்பாட்டு துறை அமைச்சர் அன்ன பூர்ணாதேவி சாடினார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மோற் வங்க முதல்வர் யம்தா பானர்டு வெள்ளிக்கிறமை எழுபே அடிக்குதில திரித்ததாவது: கடந்த ஆக்க அடிகத்துக்கு தநி ராகமத்திய அரசு சார்பில் சுடுமையான சட்டம் இற்ற வடிதம் எழுதினேன். எனினும் அந்தக் வடிகத்துக்கு தங்களி பற்றும் ஆத்தக் வடிகத்துக்கு தங்களி பற்றும் ஆத்தக் வடிகத்துக்கு தங்களி மற்றும் ஆத்தக் வடிகத்துக்கு தங்களி மற்றும் முழுக்கைன் மேம்பாட்டு வற்றும் பதில் வராலம் வதிமாக விடம் இருத்து பதில் வந்கர்கள் தேவ மிடம் இருத்து பதில் வந்துள்ளது.

டுமை போன்ற குற் றங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கவ னத்தில் கொள்ளப் υĹ . പിഖ്ഞഖ.

நதுபல் ஏற்கைவனை 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 62 போக்ஸோ நீதிமன் றங்கள் செயல்பட்டு டவலலை. மேற்கு வங்கத்தில் . வருகின்றன. இது மட்டுமின்றி அவசர

ளஸ் இருந்து குழந தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சூழல்களில் 100,112,1098 ஆகிய உதனி வழக்குகளை மட்டுபே விசாரிக்க 10 எண்கள் மாநிலத்தில் பயன்பாட்டில் நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசு உள்ளன.

குடுமையியாலா தல்வடலால் வயூரங்க மேல்லாடும். பது தில்லி ஆக 30: கொல்கத்தா டென் மருத்துவர் பாலி மல் கொலை சய்வத்துக்கு கலை தெரிவித்த குடியாக துணைத் தலைவர் குதிழ் தன்ன். இத்துகைய குற்றவாளிகள் குடுதையா. கொல்கத்தாவில் டென் மருத்துவர் பாலியல் வல்கொ நால செப்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உருக்க மான கட்டுரையை குழிப்டார். இதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்குந்து பேற் குழிவிதல் கண்திதொண்ட குடியா பது மர்முனின் கட்டுரையை குறிப் பிற் யாணவர்களிடம் உலையாற்றிப் பிற் யானைச்சுகிடம் உலல்

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை நற்றப்பாலியல் வன்கொடுமை நற்றப்படி செய்யப்பட்டு கொல்லப்படும் எம்ப வன்களுக்கு எறிராக பத்திய வறாக சார் பில் கடுமையான சட்டம் இயற்றப்பட வன்றப்பட திறத்த கோரிக்கை குறித்து பின்றப்ப வரிலிக்க வேண்டும் என்று பின்றப்ப வரிலிக்க வேண்டும் என்று பின்றப்ப வரிலிக்க வேண்டும் என்று பின்றப்ப வரிலிக்க வேண்டும் என்று வரிலில், அடுத்த வாரம் பேற்கு வங்க வரசு கட்டத்தி குத்திப் கிறிலிகளன்றை என்று பயற்கு எற்திகைவே தெரிவித் தது குறிப்பிடத்தக்கது.

Estt. Code TN/ AMB

1425777

1386553

66477

67981

69271

1586416

urther notice.

Date: 23-08-2024 Place: Mogappair

LSTAR MAL

Estt. Name

M/s. VEE EN KAY ENGINEERING

CONSULTANCY

M/s. ENA GAME STUDIO

M/s. AXIS AUTO

PRIVATE LIMITED

M/s. FERNHILL DECORS

M/s.NEW HOPE

FAMILY CARE HOSPITAL PVT LTD

M/s.CHLOROPLAST

FOODS PRIVATE

LIMITED

S. No

கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

பிடுய. குடியரசு துலம்லைத் தல்லம் வி வம்பியுக்கும் 1 பாலி பாலியல் வக்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வாலியல் வக்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வாலியல் வக்கொடுமை செய்து கொல்கான வாலியல் வக்கொடும் என்பதை குடியாகத்தைல் பாலியல் வக்கொடும் என்பதை குடியாகத்தைல் போலியல் வக்கொடும் என்பதை குடியாகத்தைல் போலியல் வக்கொடும் பட்டியத்திதை பிறகும் இது போன்ற சம்பவிக்கள் குடற்பது இருப்ப நல் அச்சதை சந்படுத்த வேன்பும் தேறைப்படும் குழலை மற்பைக் வேக்காடும். இல் அச்சதை சந்படுத்த வேன்பும் சித்தாலி வாக்கா குணைபும் கண்டிக்கால குழுமை கணைக் கடத்து தேல் நல் இது வோன்றுக்காக மான வர்கள் அணைடும். வேஸ்டும் என்றார்.

ஏர் இந்தியாவில் ரூ.2,058 கோடி அந்நிய நேரடி முதலீடு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு மத்திய அரசு அனுமதி

பது தில்லி/ சிங்கப்பூர், ஆ.க.30 : ஏர் இந் தியா விமான நிறுவனத்தில் சிங்கப் பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு மேற் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித் ககட

~_____ இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத் தில் 25.1 சதவீத பங்குகள் சிங்கப்பூர் இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத் தில் 25.1 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்வசமாகியுள்ளன.மேலும், ஏர் இந்தியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமானநிறுவனம்ஏர் இந்தியாகுழுமத் படன் இணைக்கப்படுகிறது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளாக செயல் பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் செயல்பாடுகள் நவம்பர் 11 - ஆம் தேதி புடன் முடிவதன் இருக்கிறது. ஏர் இந்தியாவில் விங்கப்பூர் ஏர் வைன்ஸ் ரூ2.158.5 கோடி முதன்டு செய்வது சங்தேச அளவில் மிங்பெ ரிய விமான நிறுவனை முதன்தொளில் ஒன்றாகவும்-வன்னது. விஸ்தாரா நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இயங்கி வந்தது. 50

தாவது: கொல்கத்தாவில்பெண்மருத்துவர்

நகரங்களுக்கு 70 விமானங்கள் அந்த நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வந் தன. உள்நாட்டு விமானப் போக்குவ ரத்தில் விஸ்தாராவின் பங்களிப்பு 10 ரததல் வஸ்தரரானன் பங்களப்பு 10 சதவீதமாக இருந்தது. அந்த நிறுவ வத்தின் ஊழியர்களும் ஏர் இந்தியாவு டன் இணைக்கப்பட இருக்கின்றனர். இதன் மூலம் ஏர் இந்தியாவின் பணியா ளர்கள் என்னகிகை 23,000-க்கு மேல் அமெரிச்சும்

ளாசன எண்ணக்கை 2.5,000 - 000 - 000 - 000 அதிகரிக்கும். ஏர் இந்தியா நிறுவனமும் நஷ்டத் தில்தான் இயங்கி வருகிறது. சிங்கப்பூர்

ஏர்லைன்ஸ் முதலீடு காரணமாக அந் நிறுவனத்தைலாபப்பாதைக்குதிருப்ப முடியும் என்று நம்பப்படுகிறது. இந் திய விமானப் போக்குவரத்துத் துறை யில் இது முக்கியமான வர்த்தக செயல்

யல இந்து முக்கமான வாத்தக் செயல பாடாக கருதப்படுறெது. டாடா குழுமத்தின் அங்கமான ஏர் இந்தியா இப்போதைய நிலையில் ஏர் இந்தியா, விடியர் அபா), விடிதாரா என்ற செயாகிலி விமான சேவை வழங்குகிறது.



ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்குரன்ஸ் கம்பொனி CIN USCOTRENSELOSSION . 2004. பில் கலுகாகப் 11, நீது பேல் தெரு கள்றுவர் கோட்டிப் படுவு அதுவால் நீறுவன் அனுவல சானவ

Sd/- (D RAJKUMAR) Assistant. P.F. Commissioner Authorised Officer EPFO, RO, Ambattur

19-வது ஆண்டு பொது கூட்டத்திற்கான அறிவிப்பு

டைபர் ஹெக்த் அன்டு அனைடு இன்னூலரன்ன் கம்பெனி விம்பெட் (நீறுவனம்) கற்பபினர்களின் புத்தொன்பதாவது ஆண்டு பொதுக்கூட்டமானது (XACM) விடியோ என் சுற்பலிம் (XO) இல் ஒனி வாட்பி புரை (puole (XOWM) XAL) அரிகிப்பில் குற்பபிடப்பட்டுள்ள வந்தகத்தினை பெற்றகோள்வதாக திக்கட்டுழகை, செட்டப்பர் 23, 2014 அன்ற பான்மை பேலாவிக்கு நடைபெறும் என அற்றிகாக திக்கட்டுத்து.

EMPLOYEES' PROVIDENT FUND ORGANISATION

MINISTRY OF LABOUR & EMPLOYMENT GOVT. OF INDIA REGIONAL OFFICE, AMBATTUR # R-40, A-1, TNHB Shopping-cum-Office Complex, Nugapair Kada, Mugapair East, Chennai-600037, TeVFax: 044-2635 0080/0544, Web : www.epfindia.gov.in, Email : pdc.ambattur@epfindia.gov.in

NOTICE

NOTICE AS PER SECTION 14B OF THE EMPLOYEES' PROVIDENT FUNDS AND MISCELLANEOUS PROVISIONS ACT, 1952

Whereas, the undersigned being the Office Authorized under the Employees Provident Funds & Miscellaneous Act, 1952 in exercise of powers conferred under section 148 of the Act do hereby summons the employee of the following establishments to attend the inquiry under section 148 of the EFF & MP Act, 1952 on 10-09-2024 (fuesday).

Employer's Name

Mr. SESHACHAI AM

Mr. G. INBARASU MANAGING

Mr. C.K. SANTHOSHKANTH

VENKATESAN

DIRECTOR

PARTNER

P.K. VIJAYAN PARTNER

Mr. B. MERYBA

BALASINGH

Mr. ARUI

MURUGAN DIRECTOR

14B Due period of inquiry

02/2019 0

07/2017 t

05/2018

02/2019 ti 01/2021

04/2015 to 07/2016

11/2011 to

11/2018

02/2019 TC

01/2021

note that, if you are fail to attend the inquiry within the said time, it will be considered that the employe en an opportunity of being heard under section 14B of the EPF & MP Act, 1952 and final order be issued Further, the inquiry will be decided "Ex-parte" based on the evidence/documents available before the undersigned and further action as deemed fit will be initiated as per the requirement of the law without

Turner notice. Public in geneal is being invited to make submission if they are in possession of any information/documents relevant to the inquiry This is considered as Final Notice.

மன்னணு வடிலில் மட்டும் அனுப் வேலக்ப்படுறேது. இந்த அநிலிப்பு மற்று ஆன்டு அநிலை ஆயிலருறை www.stathaliti.m. என்ற நிறுவனதின் இணைய கைதிலும் www.stathaliti.m. என்ற SNDL வி இணைய தளம் www.stathaliti.m. என்ற நிறுவனதின் இணைய கைதிலும் www.stathaliti.m. என்ற SNDL வி இணைய தளம் உளை இநில பதிய பருதிய பருதிய பர்க்குச்சுத்தலைில் இலைய தளம் உளை கான்ற SNS விடுவட்டன் இணைய குளம் ஆகே இணைய தளம் மற்றும் www.stathaliti.com என்ற இதிய பதிய பருதிய பருத்தின் இணைய தனம் விருக்கு குறியன் கிலை கலை குறுக்கு பிலரு இணைய தனம் அதிய இணைய தனம் மற்றும் www.stathaliti.com என்ற இனைய தனம் அதிய இணைய தனம் விருக்கு அரும் விருக்கு பிலரு இனைய குறியம் உன்ப குறுப்பில் என்ப ஆறியன் திலாக அன்றை பெறும். DE Dio மற்றும் பின்னஞ்சல் முணியிலிருந்து instatoriestan்கிய பிலருக்கு பிலர்களு பிலர் இன்றும் பின் Dio கேறுக்குற்பி பிலரும் Art என்ப் குறியன் கிலாக குறும்களு பிலருக்கு இறிப்பிட்டு அவர்களது பிறு சொந்த கின்னதில் முணியிலிருத்து instatoriestan்கிய in என்ற முகவரிக்கு பின்னத்சல் முலம் கோறிக்காலை. அனுப்பானம்

இந்நிறுவனம் VC/OAVM மற்றும் பின்னனு வாக்குப் பதிவு வசதியை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அளிப்பதற்கு M/s KPn டெக்னாலஜிஸ் லியிடெட் ('KPn') என்ற RTA-வை ித்துள்ளது

ைது பாது செட்டம்பர் 13, 2024 ("டெடு தேறி") வெள்ளிக்கிழமையன்று வர்த்தக மணி கேறப்பினர் பதிவேட்டில் பதிவாகியுள்ள கறுப்பினர் தொலைநிலை மின்னணு வசதிக்கான தகுதியைப் பெறுகிறார். னிநேர இறுதியில் எடி வாக்குப்பதிவு

உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன:

- உறுப்பின்னக்குக்கு இழங்கள் டதவைக்கள் குதியிக்கப்படுகொற்றை. உறுப்பின்னக்கள் பல்றில் பட்டுகில் பட்டில் பலிதேற்க முடியும் மற்றும் அவற்களின் உறுப்பின்னக்கள் பல்றில் பட்டில் பலிக்கும் பிறிவு பட்டன் கிற உறுப்பின்னை (பிறுவான்) அழவு வெய்கதியைக் கலைக்கிடப்படுகின் குறிப்புகள் மற்றும் ACM-ல் பின்னது வாக்குப்படுகி முறையின் மூலை தொணைதிலை குறிப்புகள் மற்றும் ACM-ல் பின்னது வாக்குப்படுகி மற்றுறைகள் கைன் பிறிப்பில் வழங்கப்பட்டுள்ளது. காலிக்கும் புறினையதின் மூலை தொணைதிலை அனிப்பில் வழங்கப்பட்டுள்ளது. கலைக்கிடப்படுக்கும் வற்புறைகள் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளது. கலைக்கும் பறிறிப்பில் அலைதில் குறித்த கதவி தேவைப்பட்டால் கறுப்பினர்கள் கற்றிப்பிடி மற்றும் ACM-ல் வறிது வாக்குப்படு வறி குறித்த நலிறா, அல்லது ACMM வரித் குறித்த கதவி தேவைப்பட்டால் கறுப்பினர்கள் எண்டிதியில் பிறைகளை வைதிருக்கும் நபர்கள் பின்னணு வாக்குப்படுறிவு வறிதிகளாகும் பிற்னனது வடிவில் அனைத்து தகவல்களையும் பிறிகளுகள் பின்னப்பில்குப் வறிதிகளைகளும் பிறினைதை வைதிருக்கு நபர்கள் பின்னணு வாக்குப்படுறிவு வறிதிகளையும் பின்னனது வடிவில் அனைத்து தகவல்களை பற்றும் பாஸ்வெற்ட ஆறிபவற்கைற் பிரைவலை பின்னவை வாக்குப்பின் வறிகள் காற்றி பாஸ்வெற்டத்துமையில் பிற்றும் கொறிகளை வான்றுக்குகளை வருதி அறிவிலும் பல்கள் கலைது பிற்கும் பிறைகளை வருக்கும் திவுகள் கவல் கலைது கலைக்குப்படும் வறைதிகளைகளும் வின்னது வடியில் அனைத்து தகவல்களையும் பற்றுகளுக்குப் பற்றுக தல் பிற்றுமைகளுகளை வற்றுக்கும் தைவுக்கும் திவுக்கை கவற்றும் பாஸ்வெற்டத்துமேன்றுகை பற்றனவை வாக்குப்பில் வனைகளை கலைது கன்து கலைது கலைதி கலைகள் கலைகள் கலைகளை பற்றும் வறைகளை வற்றுகள் வறைகள் வற்று கலைகளை கலைகள் வற்றுகளுகள் கலைகள் வற்றும் வறைகள் கலைகளை கலைகளை வற்றுகள் வறைகள் கலைகளை கலைகளை கலைகளை வற்றுகளைகளைகள் கலைகளை வற்றுகளைகளை களைகளைகளைகளை கலைகளைகளைகளைகளை களைகளைகளை கலைகளை கலைகளை களைகள் கள் கலைகளைகளை களைகளை களைகளைகளை களைகளைகளைகளைகளை களைகளைகளை களைகளைகளை களைகளைகளை களைகளைகளைகளை களைகளைகளைகளை களைகளை களைகளை களைகளை களைகளைகளைகளைகளை களைகளைகளைகளை களைகளை களைகளைகளை களைகளுகளை களைகள் களைகள் களைகளைகளைகளை களைகளைகளைகளைகளைகளை களைகளைகளைகளை
- ⁵ உறுப்பினர்கள் AGA-8-கு முன்பாக தொலைறிலை மின்னணு வாக்குப்பறிவு வாறி பயன்படுத்தி தங்கள் வாக்குகளை படுவு செய்யலாம். ஒரு திர்மானத்தின் மீது தங்கள் வாகிலி பறிவு போல், பின்னர் அணை மாற்றும்பான அல்லலு பின்றில் பிகைவில் உறுப்பினர்களுக்கு அதுமறியில்லை தோவைறினை மின்னணு வாக்குப்பறிவு வாறிவின் மு தங்கள் வாக்குப் பிறிவினை செய்தாறும் கூட பொதுக்கூட்டத்தில் பரிகேசு உறுப்பினருக்கு அதுபறி கண்டு. ஆனால் கூட்டத்தில் மீன்டும் வாக்களிக்க அதுபறியில் அந்த
- க றுபரவருக்கு அனுறது கண்டு ஆனால் கூட்டத்துல் மண்டும் வர்களிக்க அனுமற்பாலை. (புரைவைதிலை என்கானுவ எர்க்குற் பரதிகானது வெள்ளிக்கிறவை சொடர் மர் சி. 2014 அன்ற காலை 9ல் மணிக்கு (UT) துவர்கி ஒருயிற்றுக்கிறவை. செப்பம்பர் 22, 2024 அன்ற மணிக்கு (UT) திரைவு பெறும். இந்த காலத்தில் திறவணத்தின் பங்குதாரர்கள் மின்னணு முறையில் தால் வான்தாகன படுவ பெற்பப்பிலை வாக்களிக்க அனுறிக்கப்பட கறுப்பினர்கள் கான்தாகன கற்பப்பினர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பின் வாக்களிக்க அனுறிக்கப்பட மாட்டார்கள். தொலைதிலை சின்னணு வாக்குப் பின் வாக்களிக்க அனுறிக்கப்பட மாட்டார்கள். தொலைதிலை சின்னணு வாக்குப்பட்டுவேடும் உறுப்பினர்களின் வாக்கரிமைகள் செனி நேற அன்றுள்ளபடி திறவனத்தில் செனுத்தப்பட்ட

இந்றிறவனி மின்னனு வாக்குப்படுவ வெலிப்படையாகவும் நடைபெறுவதை கண்கானிப்பதற்காக ஆய்வாளராக இருயிறா இன்பாயில் இரணத் அமைது என்ற சென்னனையி சேந்த கருதி வாய்த் திறவன செயலன தியாதிதுன்னது முடிவுகள் நிறுவனத்தால் செப்படம்பு 4 சந்த கருதி வாய்த் திறவன அல்லது அதற்கு முன்னரோ மாதப்பல்லாகியில் என்ற அதன் இணையதாகதிதி வெலியிடப்படும். மேலும், திறவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட பங்கு சந்தைகளுக்குப் அப்பிக்கப்பேல்

இந்த நகவல்கள் உறுப்பினர்கள் அறித்து கொள்வதற்காகவும் மற்றும் பலனடைவதற்காகவும் வெளியிடப்படுவின்றன. இவை MCA மற்றும் SEBI ஆயியவற்றின் பொருத்தக்கடிய சுற்றரிக்கைகளுடன் இணங்கும் விதத்திலும் அமைத்துள்ளன.

இபக்குழர்கள் குழுவின் ஆணைப்பட ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்ஞரன்ஸ் கம்பெனி லிம்டெட்-க்காக

இடம் : சென்னை தேதி : 31.08.2024

ஜெய்ஜீ சேதுராமன் நிறுவன செயலர்



...உத்தேகிக்கப்பட்ட பிரதிவாதிகள்/ பேரதிவாதிகள் 5 & 6

M/s. ஆனந்த், சாமி & துருவா வின்னப்பதாரரின் வழக்கறிஞர் 📗 வர் விளம்பரம் 🚿

PUBLIC NOTICE CHANGE OF DATE OF BIRTH CHANGE OF DATE OF BIRTH I, M. KARPAGAM W/o. R. Murugan (Ex-Army No. 6938414X Rank : Ex Hav) residing at No. 89, Brameinar Street, Alliyalamangalam, Thiruvannamalai Tamilnadu-606904. In my husband's army record my date of birth was wrongly entered as 07.04.1983 instead of my correct date of birth is 07.04.1984 M. Karpaga nai, 29.08.2024

ரமணி கதிர்

த